

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகம் - 2015

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தினதும் அதன் தொகுதிகளினதும் 2015 திசெம்பர் 31 இல் உள்ளவாறான திரட்டிய நிதி நிலைமைக்கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான திரட்டிய விரிவான வருமானக் கூற்று, உரிமை முலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2015 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) பிரிவு மற்றும் 1976 இன் 23 ஆம் இலக்க தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவக அதிகாரச்சட்டம் மற்றும் 1991 இன் 28 ஆம் இலக்க திருத்தப்பட்ட அதிகாரச்சட்டத்தின் 24 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. துணைக் கம்பனியின் கணக்குகள் அதன் அங்கத்தவர்களால் நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றினால் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் ஆண்டறிக்கையுடன் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவகத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணக்காய்வுச் சான்றுகள் போதியளவும் பொருத்தமானதும் என நான் நம்புகின்றேன்.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 அபிப்பிராயம் - தொகுதி

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகம் மற்றும் அதன் தொகுதிகளினதும் 2015 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

அபிப்பிராயம் - நிறுவகம்

தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் 2015 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 விளக்கமளிக்கப்படாத வேறுபாடுகள்

மீளாய்வாண்டின் இறுதியில் தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தினால் அரசு ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி ஊடாக வழங்கப்பட்டிருந்த ஊழியர் வீட்டுக் கடன் கணக்கின் மீதி ரூபா 33,846,402 ஆக இருந்த போதிலும், அரசு ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியால் அனுப்பப்பட்ட மீதி உறுதிப்படுத்தல் கடிதங்களின் பிரகாரம் அத்திகதியில் மீதி ரூபா 35,488,831 ஆக இருந்தமையால் ரூபா 1,642,429 ஆன வேறுபாடொன்று அவதானிக்கப்பட்டது.

2.2.2 கணக்காய்விற்கான சான்றுகளின்மை

வீட்டுக் கடன் பெறுவனவு மற்றும் கொடுப்பனவு கட்டுப்பாட்டுக் கணக்கில் காணப்பட்ட ரூபா 1,123,432 மீதிக்குரிய விரிவான தகவல்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) கடன்பட்டோர் காலப்பகுப்பாய்வின் பிரகாரம் 2015 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மாணவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய 2 ஆண்டுகளை விஞ்சியிருந்த பாடநெறிக்கட்டணங்கள் ரூபா 1,125,187 ஆக இருந்தன.

(ஆ) கடன்கொடுத்தோர் மீதியினுள் 03 நிறுவனங்களுக்குரிய 02 ஆண்டுகளை விஞ்சியிருந்த ரூபா 1,047,618 ஆன ஒப்பந்தத்தின் பேரிலான நிறுத்திவைத்தல்கள் மீளாய்வாண்டினுள் தீர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

பின்வரும் சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான இணங்காமைகள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு

இணக்கமின்மைகள்

(அ) 1991 இன் 28 ஆம் இலக்க தேசிய வியாபார முகாமைத்துவ (திருத்த) அதிகாரச்சட்டத்தின் 7 மற்றும் 13 ஆம் பிரிவுகள்

ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை நிர்வாக சபை கூட்டம் நடாத்தப்பட வேண்டிய போதிலும், மீளாய்வாண்டின் போது 07 கூட்டத்தொடர் மாத்திரம் நடாத்தப்பட்டிருந்தன.

(ஆ) 2014 இன் 02 ஆம் இலக்க தேசிய வியாபார முகாமைத்துவ (திருத்த) அதிகாரச்சட்டத்தின் 02 ஆம் பிரிவு

நிர்வாக சபை 11 அங்கத்தவர்களைக் கொண்டிருக்க வேண்டிய போதிலும், அதில் ஒரு அங்கத்தவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் உத்தியோகபூர்வமாக நியமனம் பெறும் இரண்டு அங்கத்தவர்கள் மீளாய்வாண்டின் போது நிர்வாக சபைக்கூட்டங்களுக்கு சமூகமளித்திருக்க வில்லை.

(இ) 1958 இன் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய அதிகாரச்சட்டத்தின் 47 ஆம் பிரிவு மற்றும் 1980 இன் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அதிகாரச்சட்டம்

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பினை கணிப்பிடும் போது சம்பளத்துடன் சேர்க்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவுப் படிக்கும் அதற்குச் சமமான ஏனைய படிக்கும் உள்ளடக்கப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டின் போது சம்பளத்துடன், சேர்க்கப்பட்ட ரூபா 10,000 ஆன இடைக்காலப் படிக்குக்காக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியப் பங்களிப்பு தொகை கணிப்பிடப்பட்டிருக்கவில்லை.

(ஈ) 2006 இன் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்தின் 114 ஆம் பிரிவு

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளின் போது செலுத்தப்பட்ட ஊக்குவிப்புப் படிக்குக்காக அந்த ஊக்குவிப்புகள் செலுத்தப்பட்ட மாதத்தின் போது ஒரே தடவை கொடுப்பனவுகளிலிருந்து வரியைக் கழிப்பதற்காக வருமான வரி சுற்றறிக்கை 2 இற்குரியதாகக் கொண்டு உழைக்கும் போது வரி கணிப்பீடு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும், அந்த ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை 12 மாதங்களால் பிரித்து தனித்தனியாக அந்தந்த மாதத்திற்கு உரித்தாக்கி பொதுவான வரிச் சுற்றறிக்கை 01 இன் கீழ் உழைக்கும் போதே வரிசெலுத்தல் கணிப்பிடப்பட்டிருந்தது.

(உ) 2003 யூன் 02 ஆந் திகதிய பீஈஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 4.2.3 ஆம் பந்தி

தாய்க் கம்பனியின் நிர்வாக சபையால் துணைக் கம்பனிகளின் செயலாற்றல் குறைந்தது 06 மாதங்களுக்கு ஒரு முறை கலந்துரையாடப்பட வேண்டிய போதிலும், மீளாய்வாண்டின் நிர்வாக சபைக் கூட்ட அறிக்கைகளில் செயலாற்றல் மீளாய்வு செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஊ) 2011 பெப்ரவரி 11 ஆந் திகதிய 57 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை 06 ஆம் பந்தி

மீளாய்வாண்டிற்குரித்தாக ரூபா 48.6 மில்லியனான விற்பனை மேம்படுத்தல் செயற்பாடுகளுக்காக மதிப்பிடப்பட்ட கிரயத்தை விஞ்சி செலவிடப்பட்ட ரூபா 10.9 மில்லியனுக்காக நிதி, திட்டமிடல் அமைச்சரின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(எ) 2013 பெப்ரவரி 26 ஆந் திகதிய 01/2013 ஆம் இலக்க மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவின் தொழில் தகைமை சுற்றறிக்கை

சுற்றறிக்கையின் பிரகாரம் நிறுவனங்களில் நடாத்தப்படுகின்ற சகல பாடநெறிகளும் தேசிய தொழில் தகைமையை பெற்றுக் கொள்வதற்காக (NVQ) தொழில்கல்வி ஆணைக்குழுவில் தராதரப்படுத்தப்பட வேண்டிய போதிலும், அவ்வாறு செய்யப்பட்டமைக்கான எழுத்துமூல உறுதிப்படுத்தலொன்று காணப்படாதிருந்ததுடன் 2015 யூலை 07 ஆந் திகதி முதல் 2017 யூலை 08 ஆந் திகதி வரை நிறுவகம் பதிவினை மாத்திரம் மேற்கொண்டிருந்தது.

3. நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள் - தொகுதி

சமர்ப்பிக்கப்பட்ட திரட்டிய நிதிக்கூற்றுக்களின் படி, 2015 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக தொகுதியினதும் நிறுவகத்தினதும் நிதி விளைவுகள் முறையே ரூபா 627,678,749 மற்றும் ரூபா 164,200,400 தேறிய இலாபமொன்றாக இருந்ததுடன், இதனோடொத்த முன்னைய ஆண்டின் நிதி விளைவுகள் முறையே ரூபா 313,635,349 மற்றும் ரூபா 159,432,561 ஆனமையால் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் நிதி விளைவுகள் முறையே ரூபா 314,043,400 ஆலும் ரூபா 4,767,839 ஆலும் அதிகரித்திருந்தது. மீளாய்வாண்டின் போது வரி வருமானம் ரூபா 394,126,433 ஆல் அதிகரித்தமை தொகுதியின் நிதி விளைவுகளின் அதிகரிப்பிற்கு பிரதான காரணங்களாக இருந்ததுடன், சம்பளம் மற்றும் படிகள் ரூபா 53,617,151 ஆல் அதிகரித்திருந்த போதிலும், வருமானம் ரூபா 38,578,774 ஆல் அதிகரித்தமை மற்றும் வருமான வரிச் செலவினம் ரூபா 20,269,877 ஆலும் குறைவடைந்தமை நிறுவகத்தின் நிதி விளைவுகளின் அதிகரிப்பிற்கு பிரதான காரணங்களாக இருந்தன.

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய 4 ஆண்டுகளின் நிதி விளைவுகளை மீளாய்வு செய்த போது 2011 ஆம் ஆண்டில் ரூபா 246,343,636 தொகையான தேறிய இலாபம் வருடாந்தம் தளம்பலடைந்து மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 164,200,400 வரை வீழ்ச்சியடைந்திருந்தது. எவ்வாறாயினும் ஊழியர் ஊதியம், நடைமுறையல்லாத சொத்துக்களுக்கான பெறுமானத்தேய்வு மற்றும் வரி என்பவற்றை கருத்திற் கொள்ளும் போது 2011 இற்கு ஒப்பாக 2012 ஆம் ஆண்டின் போது குறைவடைந்திருந்த போதிலும், 2013 ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை படிப்படியாக அதிகரித்திருந்தது.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) மீளாய்வாண்டின் பாடநெறி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 38,578,774 இனால் அதாவது 5.6 சதவீதத்தினால் அதிகரிக்கும் போது நேர் செலவினம் ரூபா 48,983,785 இனால் அதாவது 21 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. இதன் காரணமாக ஆண்டின் மொத்த இலாபத்தை முன்னைய

ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 10,405,011 இனால் அதாவது 2.3 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. அதன் பிரகாரம் 2014 ஆம் ஆண்டின் போது 66.33 சதவீதமான மொத்த இலாப வீதம் 2015 ஆம் ஆண்டின் போது 61.36 சதவீதம் வரை குறைவடைந்திருந்தது.

- (ஆ) 2014 ஆம் ஆண்டில் ரூபா 49,619,890 தொகையான விளம்பரச் செலவினம் 2015 ஆம் ஆண்டின் போது ரூபா 59,479,959 ஆக இருந்தமையால் 19.87 சதவீதத்தினால் மீளாய்வாண்டின் விளம்பரச் செலவினத்தில் அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டதுடன், அதற்கு ஒப்பாக மொத்தப் பாடநெறி வருமானத்தில் அதிகரிப்பு 5.6 சதவீதமாக இருந்தது.
- (இ) மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கண்டி மற்றும் குருணாகல் கிளைகள் தவிர தலைமை அலுவலகம் உட்பட ஏனைய நிலையங்களில் மாணவர் எண்ணிக்கையும் பாடநெறி எண்ணிக்கையும் அதிகரித்திருந்தன. ஒட்டுமொத்தமாக 2014 ஆம் ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டில் 12 பாடநெறிகள் கூடுதலாக நடாத்தப்பட்டிருந்ததுடன், மாணவர் எண்ணிக்கையும் 626 இனால் அதிகரித்திருந்தது.
- (ஈ) மீளாய்வாண்டிற்குரிய செயல்நடவடிக்கைத் திட்டம், உள்ளவான செயலாற்றலுடன் ஒப்பிடும் போது திட்டமிடப்பட்டதன் பிரகாரம் 24 பாடநெறிகள் நடாத்தப்படாமல் இருந்ததுடன், மாணவர்கள் எண்ணிக்கையும் 694 ஆல் குறைவடைந்திருந்தன. கொழும்பு தலைமை அலுவலகத்தில் பாடநெறிகளுக்காக சமூகமளித்த மாணவர்களின் எண்ணிக்கை திட்டமிடப்பட்ட அளவினை விட 100 மாணவர்களால் அதிகரித்திருந்த போதிலும், ஏனைய அனைத்து பிராந்திய நிலையங்களிலும் சமூகமளித்த மாணவர்களின் எண்ணிக்கை திட்டமிடப்பட்ட அளவினை விட குறைவடைந்திருந்தது.
- (உ) செயல்நடவடிக்கைத் திட்டத்தில் குறிப்பிடப்படாத கைத்தொழில் பொறியியல் உயர் டிப்ளோமா பாடநெறி (Advanced Diploma in Industrial Engineering) 52 மாணவர் பங்குபற்றலுடன் கொழும்பு தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டிருந்ததுடன், செயல்நடவடிக்கைத் திட்டத்தில் குறிப்பிடப்படாத வேறு 07 பாடநெறிகளுக்கு 279 பேர் பங்குபற்றலுடன் குருணாகல், காலி மற்றும் கண்டி ஆகிய பிராந்திய நிலையங்களில் நடாத்தப்பட்டிருந்தன.

4.2 முகாமைத்துவ செயற்பாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2014 திசம்பர் 31 இல் உள்ளவாறு பயன்படு ஆயுட்காலம் முடிவடைந்து என்னும் நிலையான சொத்துக்கள் பதிவேட்டில் காண்பிக்கப்பட்டிருந்த பயன்பாட்டிற்கு எடுக்க முடியாத 119 கணனி மற்றும் உப பாகங்கள் (நூலகம் தவிர) 2016 ஆகஸ்ட் 31 ஆந் திகதி வரை கைதவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) சொத்துக்கள் காலரீதியில் மீள்மதிப்பீடு செய்யப்பட்டு சொத்துக்களின் நியாயமான பெறுமதி கணக்குகளில் காண்பிக்கப்பட வேண்டிய போதிலும், 2006 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை கொள்வனவு செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டில் காணப்படுகின்ற முழுமையாக பெறுமானத்தேய்வு செய்யப்பட்டிருந்த ரூபா 28,711,950 கிரயத்திலான வாகனங்கள் மீள்மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

4.3 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

கணக்கீட்டு நடவடிக்கைகளுக்காக நிறுவகத்தினால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த கணனி மென் பொருளில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக 2013 ஆம் ஆண்டின் போது பெறுகைகள் வழிகாட்டி பின்பற்றப்படாமல் நிறுவகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பரிந்துரையின் பேரில் ரூபா 3,673,410 இற்கு புதிய கணனி மென் பொருளொன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரையில் அம் மென் பொருளின் சேவை நடவடிக்கைகளுக்காக ரூபா 1,541,185 செலவிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அக் கணனி மென் பொருளிலிருந்து ஆண்டிற்குரிய வருமானத்தை சரியாக இனங்காண்பதற்கு முடியாதிருந்தமை, சம்பளம் தயாரித்தல் என்பவற்றிற்காக பயன்படுத்த முடியாமை மற்றும் நிலையான சொத்துக்கள் மொடியல் (Fixed Asset Master) மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் கணனி முறைமையை நிறுவுவதற்கு முடியாதிருந்தன. மேலும் புதிய கணனி மென் பொருளை நிறுவகத்திற்கு அறிமுகப்படுத்தி ஓராண்டு கழிவதற்கு முன்னர் இனங்காணப்பட்ட சிக்கலான நிலைமைகளை சரி செய்வதற்கு அக்கம்பனி இனங்காமையால் உரிய சேவை உடன்படிக்கை மீறப்பட்ட காரணத்தினால் வேறு நிறுவனமொன்றின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக 2015 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் ரூபா 1,442,824 தொகை செலுத்தப்பட்டிருந்தது.

4.4 முறையாக கையேற்கப்படாத காணி / ஆதனங்களில் செயற்திட்டங்களை ஆரம்பித்தல்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) இலக்கம் 120/5 வித்தியா மாவத்தை கொழும்பு 07, என்ற இடத்தில் அமைந்துள்ள காணி 2013 ஒக்தோபர் 17 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் விடுவிப்பு மானியமாக தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்திற்கு கையளிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் காணியின் சட்டரீதியான உரித்தானது கணக்காய்வுத் திகதியான 2016 செப்தம்பர் 30 ஆந் திகதி வரையிலும் நிறுவகத்திற்கு கிடைத்திருக்கவில்லை.
- (ஆ) 2007 நவம்பர் 07 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்திற்கு காலி நகரத்தில் உத்தேச கல்வி நிலையமொன்றை ஆரம்பிப்பதற்காக காணியொன்றை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், அதன் சட்டரீதியாக உரித்து நிறுவகத்திற்கு கிடைத்திருக்கவில்லை. தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தினால் இக்காணிக்காக எழுத்துமூல சட்டரீதியான உரித்தினைப் பெற்றுக்கொள்ளாமல் 2010 மார்ச் 31 ஆந் திகதி வரை ரூபா 302,707,070 பெறுமதியான தொகை செலவிடப்பட்டு கட்டிமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்ததுடன், 2015 ஆம் ஆண்டின் போதும் அதற்காக ரூபா 6,685,441 உம் செலவிடப்பட்டிருந்தது.

4.5 பதவியணியினர் நிர்வாகம்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மீளாய்வாண்டின் இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் 224 ஆகவும் உள்ளவாறான பதவியணியினர் 154 ஆக இருந்தமையால் 70 பதவிகள் வெற்றிடங்களாக காணப்பட்டன. இவ்வெற்றிடமான பதவிகளுக்கிடையே சிரேஷ்ட மதியுரையாளர், சிரேஷ்ட போதனாசிரியர் மற்றும் போதனாசிரியர் போன்ற 18 பதவிகளும் சட்ட உத்தியோகத்தர் பதவியும் இருந்தன. மேலும் நிறைவேற்றுனர் மற்றும் நிறைவேற்றுனர் அல்லாத மட்டத்திலான 28 பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருந்தனர்.

(ஆ) அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் 26 ஆக இருந்த போதிலும், அந்த எல்லையை விஞ்சி 07 அலுவலக உதவியாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருந்தனர்.

5. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

5.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

2003 யூன் 02 ஆம் திகதிய பீஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.5.1 ஆம் பந்தியின் பிரகாரம் நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் வரைவு ஆண்டறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் என்பன கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகம் 2015 திசெம்பர் 31 ஆந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான வரைவு நிதிக்கூற்றுக்களை 2016 யூன் 30 ஆந் திகதியே சமர்ப்பித்திருந்தன.

5.2 கூட்டிணைந்த திட்டம்

2012-2016 ஆம் ஆண்டுகளுக்காக கூட்டிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் அது வருடாந்தம் மீளாய்வு செய்யப்படாதிருந்ததன் காரணமாக 2015-2019 ஆம் ஆண்டுகளுக்காக கூட்டிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலான குறைபாடுகள் அவ்வப்போது தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவகத்தின் தலைவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது.

முறைமைகளும் துறைகளும்	கட்டுப்பாட்டுத்	அவதானிப்புக்கள்
(அ) கணக்கீடு		கணக்கீட்டு மென்பொருளின் குறைபாடுகள் சீர்செய்யப்படாமை
(ஆ) சொத்துக்கள் முகாமைத்துவம்		சொத்துக்கள் முறையாக பொறுப்பேற்ற கப்படாமை.
(இ) கொள்வனவுக் கட்டுப்பாடு		பெறுகை வழிகாட்டல்களுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்படாத சந்தர்ப்பங்கள் காணப்பட்டமை.